[*Note.*—An asterisk (*) at the commencement of a speech indicate revision by the Member.]

II.—PRIVILEGE MATTER *re* (1) PRESS INTERVIEW BY CHIEF MINISTER AT MADURAI AND (2) NEWS IN THE PRESS ABOUT GOVERNMENT'S EDUCATIONAL POLICY.

MR. SPEAKER : The hon. Member Sri M. Kalyanasundaram has given notice of a matter of privilege regarding (1) a speech made by the Hon. Chief Minister at Madurai and (2) the publication of news in the Press about the educational policy. Sri M. Kalyanasundaram may now speak.

திரு. மீ. கலியாணசுந்தரம் : ஸார், நான் இதை விளக்குவதற்கு முன்பாக நான் கொடுத்திருக்கக்கூடிய தீர்மானத்தை வாசித்து விடுகிறேன்.

" It is a well established convention that the Government should make all policy statements first in the Assembly when it is in session. Secondly, the Budget proposals should not be revealed before they are presented to the Assembly.

Parliamentary conventions and precedents are regarded as rules regulating the procedure of the Assembly. Therefore, conventions must be respected by the Executive.

Of late, I notice a growing tendency on the part of the Executive to release statements or information to the Press, and some of the Ministers availing of public meetings, press conferences, to announce policy statements.

Here are some of the instances.

(1) There is a news item appearing in the Indian Express (Madurai edition), dated Monday, the 18th June 1962, which states as follows :

' Speaking to newsmen in Madurai at the Circuit House on Sunday, Mr. K. Kamaraj, Chief Minister, said that there would be new tax proposals in the Budget to be presented at the next session of the State Legislature.'

Although it may be contended that no details of taxes proposed have been revealed, it is improper for a person occupying the position of a Chief Minister to indulge in such loose talks about Budget proposals, if the report is true.

(2) A second instance is about Educational Policy. ' The Hindu ', Madras, dated 8th June 1962, carries the whole details of a scheme of reorganization of Education under the caption " Four-stage course of Education "—" Madras Government's Comprehensive Plan ", etc. No doubt, this appears as news, reported by the Staff Reporter and not as a statement by the Government. Going through the report, I am convinced it is impossible for a Reporter, to get at the full details of a scheme, unless it was handed out to him by the department. This kind

of unofficial hard-outs is much more serious. Based on this report, a big debate is going on in the Press about the policy, in which even Government officials like the Director of Public Instruction are tempted to participate.

I think, Sir, these instances are enough to show the tendency of the Executive, to avoid facing the Assembly first on policy matters thus relegating this supreme body representing the will of the people to a secondary position.

The Executive is responsible to the Legislature, and it is the Legislature as a whole which is responsible to the people. The people are entitled to know, not only the views of the Government on a policy matter, but the views of all sections of the Legislature simultaneously. Hence it is imperative to discuss policy matters, first in the Assembly. Behind this attitude of avoiding the Assembly, lies the intolerance of the Government to the Opposition. Whoever may be the Opposition, in a parliamentary form of Government, the Opposition and the Government are carried on alike, by agreement. The minority agrees that the majority must govern. The majority agrees that the minority should criticise. This kind of mutual forbearance is essential for the functioning of the parliamentary form of Government.

For these reasons, I feel that the privileges and dignity of this House are sought to be undermined by the Executive and I request you, Mr. Speaker, who is the guardian of the rights and privileges of this House, to give me your consent for raising the matter of privilege related above."

திரு. கே. ஏ. மதியழகன் : இதன் பின்னல் நான் அதிகமாக பேச விரும்பவில்லை. இதிலேயே விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. சில கருத்துக்களை மட்டும் இப்போது சொல்ல விரும்புகிறேன். நான் கொண்டு வந்திருக்கும் இந்த உரிமைப் பிரச்னையின் மீது இந்தச் சபையின் உரிமை பாதிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்று நிர்மானிப்பது சபாநாயகர் அவர்களுடைய பொறுப்பு. சபாநாயகர் அவர்கள் இதன் மீது தங்கள் முடிவை தெரிவித்த பின்னல் தான் நான் இதை முறையாக பிரேரேபிக்கவேண்டும். இது ஒரு முக்கியமான பிரச்சனையாகையால் இதன் மீது இந்த உரிமைப் பிரச்சனை கொண்டு வந்திருக்கிறேன். பிரிட்டிஷ் பார்லிமெண்டிலும் சரி நம்முடைய நாட்டிலும் சரி பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இதன் மீது நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இந்த சபையின் உரிமையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இருக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட பிரச்னை சரியா அல்லது இல்லையா என்பதில் மட்டும் தீர்ப்பளித்து விடுவதோடு நின்றுவிட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. . .

MR. SPEAKER : I would like to tell the hon. Member that we are now concerned only with the two matters referred to by him in his notice and not with the general policy of the Government or any other matter.

3rd July 1962]

திரு. மீ. கலியாணசுந்தரம் : ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் சில தீர்ப்புக்கள் அளிக்கப்பட்டாலும், அது விதிகளாக மாற்றப் படும். சாதாரணமாக கோர்ட்டுகளில் அளிக்கப்படும் தீர்ப்புக்கள் பின்னல் சட்டமாகவே வருகின்றன. ஆகவே இதன்மீது அளிக் கப்படும் தீர்ப்பும் நமக்கு எதிர்காலத்தில் விதிகளாக அமைகின் றன. அந்த அளவில் இது ஓர் முக்கியமான பிரச்னே. இதன்மீது மற்ற கட்சித் தலைவர்களும் தங்கள் அபிப்பிராயங்களே கூற வேண் டியது அவசியம் என்று கருதுகின்றேன். இவைகள் எல்லாம் சட்டசபை நடவடிக்கைகளில் இடம் பெறுகின்றனவாதலால் இதில் மற்றவர்களுக்கும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

MR. SPEAKER : If any hon. Member wishes to speak on this matter, he may speak now.

* திரு. கே. ஏ. மதியழகன் : கனம் சபாநாயகர் அவர்களே, கனம் அங்கத்தினர் திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் கொண்டு வந்திருக்கும் உரிமை பிரச்சனைமீது என்னுடைய கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். . . .

கனம் சபாநாயகர் : சுருக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.

திரு. கே. ஏ. மதியழகன் : மதுரை ஸர்க்யூட் ஹவுஸில் முதல் அமைச்சர் அவர்கள் வரிகள் விதிக்கப்படும் என்று பத்திரிகை நிருபர்களிடம் சொல்லியிருக்கும் முறை, உண்மையில் இந்த சபை உறுப்பினர்கள் அனைவருடையவும் இந்த சபையினுடையவும் உரிமையை பாதிக்கின்ற முறையில் தான் அமைந்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். . . .

MR. SPEAKER : The hon. Member may please state the reasons as to how these matters constitute a breach of privilege of the House instead of making general observations as such general observations had already been made by hon. Member Sri M. Kalyanasundaram.

திரு. கே. ஏ. மதியழகன் : **Yes. I am giving the reasons, Sir.** நம்முடைய இந்த சபைக்கு இருக்கிற உரிமையை மீறி, மற்றவர்களுக்கு, இந்த சபைக்கு தெரிவிப்பதற்கு முன்பாக வே தெரிவிப்பது சரியல்ல. முதலாவதாக அறிந்து கொள்ளக் கூடிய உரிமையை பெற்றிருக்கிறது இந்த சபை. அப்படியிருக்க இந்த சபையில் நிதிநிலே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு 13, 14 நாட்களுக்கு முன்பாகவே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அதிகமாக 29-ம் தேதியன்று, நிலமில்லாதவர்களுக்கு எந்தவிதமான வரியும் கிடை யாது, வீடில்லாதவர்களுக்கு வரி கிடையாது என்று சொல்லி யிருக்கிறார்கள். இதுவே பட்ஜெட் லீக்கேஜ் என்று சொல்லலாம். இந்த அளவில் பத்திரிகை நிருபர்களுக்கு அவர்கள் கூறியது இந்த சபையின் உரிமையை பாதிப்பதாகவே அமைந்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். . . .

MR. SPEAKER : I would like to point out to the hon. Member that there is no reference to these matters in the notice that I have received from the hon. Member Sri M. Kalyanasundaram.

திரு. ஜே. மாதா கவுடர் : ஸார், 'ஆன் எ பாயிண்ட் ஆஃப் ஆர்டர்'. இதில் உரிமை பிரச்னை இருக்கின்றதா இல்லையா என்று கனம் சபாநாயகர் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே இது "ப்ரீச் ஆஃப் ப்ரிவிலேஜ்" தான் என்று சொல்வது சரிதானு என்று அறிய விரும்புகிறேன்.

* **கனம் திரு. கு. காமராஜ் :** கனம் சபாநாயகர் அவர்களே, இதில் எந்தவிதமான உரிமைப் பிரச்னை கிளப்பப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. சரியாக புரிந்து கொள்ளாமல் தான் இதை கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்று கேட்டால், மதுரையில் பத்திரிகை நிருபர்களை சந்தித்தபோது அவர்கள் "புதிய வரிகள் உண்டா" என்று கேட்டதற்கு, 'புதிய வரிகள் வரலாம்' என்று சொன்னது உண்மைதான். புதிய வரிகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். தெரியாத புதிய விஷயம் ஒன்றுமில்லை. இங்கு தான் இவற்றை எல்லாம் தெரிவிக்கவேண்டும் என்று கனம் அங்கத்தினர் அவர்கள் சொன்னார்கள். ஆனல் இவர்கள் மட்டும் நிதிநிலை அறிக்கை படித்து முடித்தவுடன் பத்திரிகை நிருபர்களிடம் தங்கள் கருத்தை சொல்லிவிடுகிறார்கள். . . (குறுக்கீடு) இது சரியா என்பதும் சிந்திக்கவேண்டிய விஷயம். மேலும் நான் கூறியதில் இன்னின்ன இனங்களுக்கு வரி வரும் என்று சொன்னல் தான் பட்ஜெட் வருவதற்கு முன்னல் விஷயத்தை வெளியிட்டுவிட்டேன் என்று சொல்ல முடியும். அப்படி எதுவும் இதில் வரவில்லை. ஆகவே இதில் உரிமைப் பிரச்னை எழுப்புவதற்கு நியாயமே இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

* **திரு. இரா. நெடுஞ்செழியன் :** கனம் அவைத் தலைவர் அவர்களே. நிதிநிலை அறிக்கையில் வரி இருக்கிறதா இல்லையா என்கிற விஷயங்களை எல்லாம் வெளியிடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. நிதிநிலை வெளியிடுகின்ற பொழுதுதான் வரி இருக்கிறதா இல்லையா, துண்டு விழுகின்ற நிதிநிலை அறிக்கையா, மிச்சம் வருகின்ற நிதிநிலை அறிக்கையா என்று அறிந்து கொள்ளவேண்டும், அதற்கு முன்பாக இவ்விபரங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற மரபினை எல்லா பாராளுமன்றங்களும் கடைப்பிடித்து வருகின்றன. அதற்கு முன்பாக வரி வரும் என்று சொல்வது ரகசியத்தை வெளியிட்டதாக அமையும். அந்த முறையில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது உரிமைப் பிரச்சனைக்கு உட்பட்டதாகவே அமையும். எதிர் கட்சியினர் நிதிநிலை அறிக்கைபற்றி கருத்து தெரிவித்தது, நிதி நிலை அறிக்கை வெளியிட்ட பின்புதானே தவிர அதற்கு முன்பாக அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

3rd July 1962]

கனம் திரு. எம். பக்தவத்சலம் : கனம் சபாநாயகர் அவர்களே, இந்த உரிமைப் பிரச்னையைக் கிளப்பிய கனம் அங்கத்தினர் கலியாணசுந்தரம் அவர்கள் வேண்டியதைப் பேசி விட்டார்கள். அவர்களுடைய நோக்கம் நிறைவேறி விட்டது என்றே கருதலாம். இது உரிமைப் பிரச்னைக்கு உரியதா, இல்லையா என்று சொல்ல வேண்டியது. நான் மேலும் ஒரு உரிமைப் பிரச்னையைக் கிளப்புவதாகவும் இல்லை. கனம் கல்யாணசுந்தரம் அவர்கள் இந்தப் பிரச்னையைக் கிளப்பி இருக்கிறார்கள். அவர்களுடைய போக்கைப் பற்றி நான் குறிப்பிடலாம் என்று நினைத்தேன். அதற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், அவரைச் சார்ந்த திரு. மதியழகன் அவர்களும் கூட இந்தப் பிரச்னையில் கலந்துகொண்டதால் நான் வேறு சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் அமைச்சர் அவர்கள் இந்த வரியைப் பற்றிச் சொன்ன விஷயம் இருக்கிறதே, அதைப்பற்றி நினைக்கும்போது ஒருபக்கம் வரியே கூடாது என்று கிளர்ச்சி செய்யப்பட்டு ஆட்சேபிக்கப்படுகிறது. இதற்கு சில சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டு வரி வரப்போகிறது, வரி வரப்போகிறது, ஆகவே இப்படிப்பட்ட வரிகள் கூடாது என்று ஒரு கிளர்ச்சி, அதற்கு ஆர்ப்பாட்டம என்று சொல்லப்படுகிறது, அதற்கு என்ன அர்த்தமோ தெரியாது, ஆர்ப்பாட்டம் என்று பத்திரிகையில் போடப்படுகிறது. இவ்வாறு வரி போடுவது தப்பு, தப்பு என்று சொல்லும்போது, அதற்குப் பதில் சொல்லக்கூடிய வகையில் முதல் அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அப்படி என்ன சொல்லிவிட்டார்கள்? நிலம் இல்லாதவர்களுக்கு வரி கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்? நிலம் இல்லாதவர்கள் எப்படி வரி கொடுக்க முடியும்? இது ஒரு ரகசியமா? நிலம் சொந்தம் இல்லாதவர்களுக்கு வரி கிடையாது என்று சொன்னது, ரகசியமே இல்லை. இது மாத்திரமல்ல. சென்ற இன்டரீம் பட்ஜட்டை நான் மேல் சபையில் சமர்ப்பித்தேன். அப்போது நான் பேசியது எனக்கு நினைவு இருக்கிறது. கனம் அங்கத்தினர்களுக்கும் நினைவு இருக்குமென்று நம்புகிறேன். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைச் சரிகட்ட 35 கோடி ரூபாய் குறைவாக இருக்கிறது. அதைப் புதிய வகையிலே சரிக்கட்ட வேண்டுமென்று சட்ட மன்றத்திலே நான் தெரிவித்திருக்கிறேன். இதைப் பொதுவாக வரி போடுவார்கள் என்று சொல்லியிருப்பதில் தவறு ஒன்றுமில்லை. மற்றொரு இடத்திலே அதாவது மகாராஷ்டிராவில் மசோதாவையே பட்ஜட்டுக்கு முன்னால் சமர்ப்பித்து விட்டார்கள். இதன் பேரில் உரிமைப் பிரச்னை கிளப்பப்பட்டது. அதற்கு இதிலே உரிமை ஒன்றுமில்லை என்று சொன்னார்கள். அப்படி ஒன்றும் நாம் பட்ஜட்டுக்கு முன்னால் மசோதாவைக் கொண்டு வரவில்லை. வரி போடலாம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றத்திலே நான் 30-ம் தேதி காலை 11 மணிக்கு மேலே பட்ஜட்டை சமர்ப்பிப்பதற்கு முன்பே வெளியிலே இருந்து கொண்டு கூட்டம் வரி போடக்கூடாது என்று ஆட்சேபணை, ஆர்ப்

[கனம் திரு. எம். பக்தவத்சலம்] [3rd July 1962

பாட்டம் பண்ணுவது என்றால், அதிலும் இந்த சட்ட மன்றத்திலே அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்வது என்றால் அது தவறில்லையா இந்த சட்டமன்றத்திலே இல்லாதவர்களுக்கு அப்படிச் செய்ய உரிமை இருக்கலாம். அவர்களுக்கு வேறு வகை இல்லை. அதைக்கூட அவர்கள் பெடிஷன் மூலம் கொடுக்கலாம். இது அவர்களுக்கு தெரிந்திருக்கும். 3,000, 4,000 பேர்கள் சேர்ந்து கையெழுத்திட்டு பெடிஷன் கொடுக்கலாம். அப்போதுகூட இந்த சபையிலே முன்பிருந்த சபாநாயகர் அவர்கள், அவ்வாறு கையெழுத்திட்டு பெடிஷன் கொடுக்கும்போது, இந்த மன்றத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள் யாரும் கையெழுத்து போடக்கூடாது; அவர்கள் வேண்டுமானால் பெடிஷனை வாங்கிக் கொடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்போது இவர்கள் கூட்டத்தை கோட்டை முன்பு வைத்துக்கொண்டு, அது சட்டமன்றம் கூடும் நாளன்று சட்ட மன்ற அலுவலகத்திற்கு எதிரே நின்று கொண்டு வரி போடக் கூடாது என்று சொல்வது, உரிமைப் பிரச்சனையாகாதா? இது ஒரு உரிமைப் பிரச்னையாகக் கருதப்பட்டாலும், நான் கிளப்பப் போவதில்லை.

அதேமாதிரி மற்றொன்று. இப்போது முதல் மந்திரி அவர்கள் கூட குறிப்பிட்டார்கள். 6 நாட்களுக்கு நாம் இந்த மன்றத்திலே பொது விவாதம் செய்து, பின்னால் டிமாண்ட்களை எடுத்துக் கொள்ளப் போகிறோம். இப்படி 6 நாட்களுக்கு இதன்மேல் விவாதம் செய்ய வேண்டுமென்பதை நாங்களும் மதிக்கிறோம். எதிர்க் கட்சியில் உள்ளவர்களும் மதிக்கிறார்கள். அரசாங்கமும் மதிக்கின்றது. ஆனால் அப்படி விவாதம் செய்து, ஒரு முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, இதைப்பற்றி அங்கத்தினர்கள் பத்திரிகைக்காரர்களிடம் இந்த பட்ஜட்டிலே ஒன்றுமில்லை, இது ஏழைகளை மிகவும் பாதிக்கும் என்று குறிப்பிடுவது உரிமைப் பிரச்சனைக்கு உரியதாகாதா? அப்போது எதற்கு இந்தப் பொது விவாதம்? அதையும் நான் இப்போது கிளப்பவில்லை. பத்திரிகைக்காரர்கள் கேட்கலாம். நான் பட்ஜட் உரையைப் படித்தவுடனேயே, ஒரு நிமிஷம்கூட ஆகவில்லை, என்னைச் சபாநாயகர் அவர்கள் அழைத்தார்கள். அங்கு போவதற்குள்ளாகவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியே சென்று, இதிலே ஒன்றுமில்லை இது ஏழைகளை மிகவும் பாதிக்கும் என்று சொல்வது நல்லதா? இதை கனம் அங்கத்தினர்கள் சிந்திக்க வேண்டும். அதைகூட நான் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்மேல் உரிமைப் பிரச்னையும் கிளப்பப் போவதில்லை.

மற்றொன்று. ஏதாவது அரசாங்கத்தின் கொள்கை, அரசாங்கத்தின் திட்டம் இருந்தால், அதை இந்த சட்ட மன்றத்திலே பிரரேபிக்கப்பட்டு, தெரிவிக்கப்பட்ட பிறகு சொல்ல வேண்டுமென்று சொன்னார்கள். கனம் உறுப்பினர் அவர்கள் தந்த ஸ்டேட்மென்டிலே" **"when the Legislature is in Session"—**

3rd July 1962] *[கனம் திரு. எம். பக்தவத்சலம்]*

'இன் செஷன்' அதாவது சட்டமன்றம் இப்போது 30-ம் தேதியிலிருந்து தொடங்கியதைக் கொள்ளாமல், முன்பு தொடங்கியதை வைத்துக்கொண்டு அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். அப்படி செஷன் இருக்கிறதென்று சொன்னால், சட்டசபை கூடி இருக்கிறது. அப்போது சட்டசபை கூடி ஒருமாதமாயிற்று. அதாவது ஜூன் 8-ம் தேதி கல்விக் கொள்கையைப்பற்றி தெரிவித்ததாக சொன்னார்கள். ஜூன் மாதம் 8-ம் தேதி தெரிவிக்க வேண்டியிருந்தது. அந்தக் கல்வி டிமான்டின் அவசரம் உங்களுக்குத் தெரியாது. அரசாங்கத்திற்குத்தான் அதன் அவசரம் தெரியும். இதை அவர்கள் குறிப்பிட்டபோது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தைப் பின்பற்றவில்லை என்று சொன்னார்கள். லார்ட் ஆட்லி அவர்கள் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்தபோது, இம்மாதிரியான ஒரு பிரச்னை அங்கிருந்த ஒரு அங்கத்தினரால் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலே கிளப்பப்பட்டு, அதற்கு இம்மாதிரியான ஒரு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஆட்லி அவர்கள் விடை அளிக்கும்பொழுது எந்த இடத்திலே, எந்தச் சந்தர்ப்பத்திலே எதைச் சொல்ல வேண்டுமென்ற பொறுப்பை அரசாங்கத்தினிடம் விட்டு விட வேண்டும் என்று சொன்னார்கள். அதை பாராளுமன்றமும் ஒப்புக்கொண்டது. அதைப்போல், இதை அரசாங்கத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும். ஆகவே, இது பாராளும் மன்றத்தைப் பின்பற்றிச் செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது. அந்த அளவிலேதான் நான் இங்கும் பதில் அளிக்கிறேன் என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன். இதிலே எவ்வித உரிமைப் பிரச்னையும் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. மீ. கலியாணசுந்தரம்: 'ஆன் எ பாயின்ட் ஆப் பர்சனல் எக்ஸ்பளனேஷன், ஸார், கனம் சபாநாயகர் அவர்களே, கனம் அமைச்சர் அவர்கள் என்னுடைய பிரேரபணையைப் பற்றிச் சொல்லி இருந்தால் சரியாக இருக்கும். ஆனால், பத்திரிகையில் சொன்ன விஷயங்களை வைத்துக்கொண்டு, இந்தச் சபையின் உரிமை பாதிக்கப்படாது என்ற அர்த்தத்தில் கூறுகிறார்கள். நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். உரிமைப் பிரேரபணை கொண்டு வந்திருக்கும்பொழுது ஏதோ போகிற போக்கிலே சொல்லிவிட்டுச் செல்லக்கூடாது. எனக்குத் தோன்றியதைப் பிரேரபணையாக எடுத்துச் சொல்லி இருக்கிறேன். கனம் அமைச்சர் அவர்களும் வேண்டுமானால், இதைப்போல் தீர்மானமாக ஒரு உரிமைப் பிரேரபணையைக் கொண்டு வரட்டும். என்னுடைய உரிமைப் பிரேரபணை அனுமதிக்கப்படலாம், அல்லது நிராகரிக்கப்படலாம். அது வேறு விஷயம். நான் கூறியது அவர்களுக்கு குறுகுறுப்பாக இருக்கிறது என்பதற்காக, இப்படி போகிற போக்கிலே பதில் சொல்லக்கூடாது. எங்களுடைய பிரதிபலிப்பை நாங்கள் பத்திரிகையிலே தெரிவித்திருக்கிறோம். இந்த உரிமையைப் பறிப்பதற்கு இவர்களுக்கோ, இந்த அரசியல் சட்டத்திற்கோ அதிகாரம் கிடையாது, என் இந்தச் சபைக்குக்கூட உரிமை கிடையாது என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. வெ. கிருஷ்ணமூர்த்தி : 'ஆன் எ பாயின்ட் ஆப் ஆர்டர், ஸார்.' கனம் சபாநாயகர் அவர்களே, கனம் அமைச்சர் அவர்கள் சொல்லுகின்றபோது எதிர்க்கட்சி அங்கத்தினர்கள்கூட வெளியே நின்றுகொண்டு ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள் என்று சொன்னார்கள். கனம் அமைச்சர் அவர்களுக்கு, நாங்கள் வரி கொடுக்கக் கூடியவர்கள்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

MR. SPEAKER : The hon. Member cannot make a speech. Let him say what exactly the point of order is.

* **திரு. இரா. நெடுஞ்செழியன் :** மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, கருத்துக்கள் பரிமாறப்படுகின்ற அளவிலே பொதுமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுக்கூட்டத்தின் மூலமாகவும், ஆர்ப்பாட்டத்தின் மூலமாகவும் தீர்மானங்களின் மூலமாகவும் பேரணியின்மூலமாகவும் தங்களது ஆட்சேபணைகளை எடுத்து வைப்பதிலே எவ்வித உரிமைப் பிரச்னையோ, தவறோ இருப்பதாக நான் கருதவில்லை. பொதுக் கூட்டங்கள் மூலமாக பொதுமக்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால், பொறுப்புள்ள அதிலும் இத்தகைய ஆட்சிப் பொறுப்பிலுள்ள அமைச்சர்கள் நிதி நிலை அறிக்கை வெளியே வரக்கூடிய வரையில் அதை முன்கூட்டி அறிவிக்காமல் ரகசியமாகப் பேணி காப்பாற்றுவது ஒரு மரபாக இருந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிதிநிலை அறிக்கையானது வெளியானவுடன், அதைப்பற்றிச் செய்தித்தாள் நிருபர்கள் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களானாலும். ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களானாலும் அவர்களை கண்டு கருத்துரை கேட்பது என்பது, கூடிப் பேசுவது நீண்ட ஒரு பெரும் மரபாக இருந்து வருகிறது. இதன் மூலம் முதல் முதலாக இந்தச் சட்ட மன்றத்தில் வீற்றிருக்கின்ற எதிர்க்கட்சியாளர்கள் செய்தியாளர்களுக்கு இந்தக் கருத்துக்களை வழங்கிவிடவில்லை. நீண்ட நெடுங்காலமாகவே எந்த நிதி நிலை அறிக்கை பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டாலும், இந்த சட்ட மன்றத்தில் வைக்கப்பட்டாலும், உடனடியாகப் பல்வேறு அரசியல் தலைவர்களையும், பொருளாதார நிபுணர்களையும் பத்திரிகை ஆசிரியர்கள் கருத்துக்கள் கேட்பதும், அவர்கள் தங்கள் கருத்துக்களை வழங்குவதும் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடிய மரபாக இருந்துவருகிறது. அந்த மரபை ஒட்டித்தான் நாங்களும் எங்களுடைய கருத்துக்களை நிதிநிலை அறிக்கை இந்த மன்றத்தில் வைக்கப்பட்டவுடன் எடுத்துவைத்தோம். வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் வரி இருக்குமா, இருக்காதா என்ற ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது தான் மரபு, அந்த மரபு புறக்கணிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் எங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொன்னது எந்த மரபுக்கும் மாறுபட்ட இயல்பு இல்லை என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்ளுகிறேன். பொதுக் கூட்டத்தின் மூலம் கருத்துக்களை பொதுமக்களோடு நின்று

3rd July 1962] [திரு. இரா. நெடுஞ்செழியன்]

வழங்குவதுபோல மாநாடுகளில் வழங்குவது போல, தீர்மானங்களாக வழங்குவது போல, எங்களுடைய கருத்துக்களை பேரணியின் மூலம் வழங்கினோமே தவிர, எந்த அதிகாரத்தின் அடிப்படையிலும் அதைச் செய்யவில்லை. அது உரிமைக்கு மாறானதுமல்ல என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

* கனம் திரு. கு. காமராஜ்: கனம் சபாநாயகர் அவர்களே, நிதிநிலைமையைப்பற்றி வரவு செலவுத் திட்டம் வெளியிடுவதற்கு முன்னால் சொல்லக்கூடாது என்ற மரபு எதற்காக ஏற்பட்டது என்றால், வரி ஏதாவது ஒரு பொருளின்மீது போட்டால் அதை பதுக்கிவிடுவார்கள், லாபம் சம்பாதித்துவிடுவார்கள் என்பதற்காகத்தான். இந்தந்த அயிட்டத்திற்கு வரி போடப்படுகிறது, வரி போடப்படவில்லை என்பது தான் வெளியே முன்கூட்டியே தெரியக்கூடாது என்பது மரபாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நான் சொல்லக்கூடியது என்னவென்றால், அவர்கள் கேட்ட கேள்வி புதிய வரி வருமா என்பதுதான். வரலாம் என்று சொன்னேன். ஏனென்றால், புதியவரி வரும் என்பது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தை நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட காலத்தில் முடிவு செய்யப்பட்ட விஷயம். ஒளிவு மறைவான விஷயம் அல்ல. நேற்று நண்பர் கருணாநிதி அவர்கள் நிதி விஷயத்தைப்பற்றிச் சொன்னார். 'எனக்கு முன் கூட்டியே தெரியும், 7 கோடி ரூபாய்க்கு வரி போடப்படும் என்று நாங்கள் விளம்பரம் செய்தோம்' என்று சொன்னார்கள். அவர்களுக்கு எப்படித் தெரிகிறது, நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளாவிட்டால், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால், அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? ஆகையினால், வரி போடப்படும் என்ற விஷயம் பகிரங்கமான விஷயம். இந்தச் சபை மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தை ஏற்றுக்கொண்ட காலத்திலேயே தெரிந்திருக்கக்கூடிய விஷயம். ஏனென்றால், அதிக திட்டங்களைப் போட்டு அபிவிருத்தி செய்யக்கூடிய காலத்தில் வரி விதிக்காமல் முடியாது என்பது இந்தச் சபைக்குத் தெரியும். ஆகையினால், இது ஒழுங்குப் பிரச்னைக்குத் தகுந்தது அல்ல என்பது என்னுடைய அபிப்பிராயம்.

கனம் சபாநாயகர்: கனம் அங்கத்தினர் கலியாணசுந்தரம் அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டு விஷயங்களையும் கவனித்தால், முதலாவது விஷயம் முதல் அமைச்சர் அவர்கள் மதுரையில் சொன்ன வார்த்தைகள் ஆகும். அதுபற்றி 'இந்தியன் எக்ஸ் பிரஸ்' பத்திரிகையில் வந்த செய்தியை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள்.

'There would be new taxation proposals in the Budget to be presented at the next Session of the Legislature.'

என்னுடைய அபிப்பிராயத்தில் "வரி வரலாம் அல்லது வரும்" என்று சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டு உரிமை பிரச்னை கொண்டுவர இயலாது என்றுதான் நான் முடிவு செய்கிறேன்.

கனம் முதல் அமைச்சர் வார்த்தைகளில் ‘பட்ஜெட் டிஸ்க்ளோஷர்’ ஒன்றுமில்லை, பட்ஜெட் ரகசியங்கள் ஒன்றும் வெளியிடப்படவில்லை. ஆகவே, இந்தப் பிரச்னையைப்பற்றி என் முடிவைக்கூறிவிட்டேன்.

அடுத்து, கல்வியைப் பற்றி பெரிய ஒரு அறிக்கை வந்திருக்கிறது. அசெம்பிளி கூட்டம் நடந்துகொண்டிருக்கும்பொழுது அந்த அறிக்கை வெளி வந்திருந்தால், ஒரு வேளை உரிமைப் பிரச்னை ஆகலாம். ஆனால், அது பல நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலும் அந்த அறிக்கையை மந்திரி அவர்கள் வெளியிட்டதாகவும் கூறப்படவில்லை. எங்கேயோ ‘ஸ்டாப் ரிப்போர்டர்’ ஒருவர் கவர்ன்மெண்ட் அதிகாரி ஒருவரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து அறிக்கையை அனுப்பியிருக்க வேண்டும். அது எப்படியிருந்தபோதிலும், எந்த நேரத்தில் எது அவசியம் என்று முடிவு செய்யவேண்டிய விஷயம் சர்க்காரைப் பொருத்ததே. ஆகையால், இந்த இரண்டாவது விஷயமும் இந்தச் சபையினுடைய உரிமையைப் பாதிக்கக்கூடியது என்று நான் கருதவில்லை. ஆகவே, இதையும் உரிமைப் பிரச்னை ஆகாது என்று நான் தள்ளுபடி செய்கிறேன்.

III.—CALLING ATTENTION TO THE DIFFICULTIES CAUSED BY NEW ORDERS UNDER THE PALAR BASIN RULES

MR. SPEAKER: The hon. Member, Sri M. Kalyanasundaram will now call the attention of the Hon. Minister for Works to an urgent matter of public importance, viz., difficulties experienced by ryots in North Arcot district consequent upon the new orders under the Palar Basin Rules.

திரு. மீ. கலியாணசுந்தரம்: வட ஆற்காடு ஜில்லாவில் பாலாற்றங்கரையில் இரு புறங்களிலும் இருக்கக்கூடிய ரயத்துக்களிடமிருந்து எனக்கு சில புகார்கள் வந்திருக்கின்றன. பாலாற்றங்கரையில் கிணறு வெட்டி, பம்பு செட்டுகள் வைத்து தண்ணீர் இறைத்து . . . .

MR. SPEAKER: The hon. Member should only read the notice.

திரு. மீ. கலியாணசுந்தரம்: தமிழிலே சொல்லிவிடுகிறேன். என்னுடைய ‘நோட்டீஸ்’ ஆங்கிலத்தில் இருக்கிறது.

கனம் சபாநாயகர்: தமிழிலே சொல்லிவிடுங்கள். பிரசங்கம் பண்ணக்கூடாது. This should not become a precedent for others to make a statement.

திரு. மீ. கலியாணசுந்தரம்: நான் பிரசங்கம் பண்ணவில்லை. பாலாற்றங்கரையில் கிணறு வெட்டி பம்பு செட்டுகள் வைப்பது சம்பந்தமாக உள்ள விதிகளில் சமீபகாலத்தில் அரசாங்கம் செய்திருக்கக்கூடிய மாறுதல்கள் அந்த ஜில்லாவில் இருக்கக்கூடிய விவசாயிகளை பாதிக்கக் கூடிய காரணத்தினால், அந்த மாறுதல்களை